



**நவம்பர் 1 ஆம் தேதி முதல் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவைகளில் மாற்றங்கள்**

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 19, 2021) – நவம்பர் 1 ஆம் தேதி முதல், ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து அமைப்பானது பின்வரும் சேவை மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவரவிருக்கிறது; இது சேவை மீதான நம்பத்தன்மையை உயர்த்துவதற்கும், நமது மக்களை நகரமெங்கிலுமாக திறம்பட கொண்டு செல்வதை உறுதி செய்வதற்குமேயாகும்.

### 501 ஸூம் க்வீன்

- ப்ரமீலியா பேருந்து முனையத்திலிருந்து கிழக்கு நோக்கி செல்லக்கூடிய காலைவேளை கூடுதல் ஓட்டங்கள்- காலை 6:03, 6:13 மற்றும் 6:23 மணிக்கு புறப்படும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

### 4/4A சிங்க்வாகவ்ஸி

- வாரநாட்களில் வடக்கு நோக்கிச் செல்லக்கூடிய மாலைப் பொழுது கடந்த ஓட்டங்கள் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக ஒவ்வொரு 15 நிமித்திற்கு ஒன்று என இருக்கும்
- வாரநாட்களில் வடக்கு நோக்கிச் செல்லக்கூடிய மாலைப் பொழுது கடந்த கூடுதல் ஓட்டங்கள் ப்ராம்ப்ட்டன் கேட்வே முனையத்திலிருந்து இரவு 11:45, நள்ளிரவு 12:00, நள்ளிரவு 12:11, நள்ளிரவு 12:15, நள்ளிரவு 12:30, நள்ளிரவு 12:45, பின்னிரவு 1:00, பின்னிரவு 1:15 மற்றும் பின்னிரவு 1:30 ஆகிய நேரங்களில் புறப்படும்

### 5 பொவையர்ட்

- சேவை நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்காக சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை சேவைகள் சீர் செய்யப்பட்டுள்ளன

### 11 ஸ்டீலெஸ்

- ஏற்கெனவே இருக்கின்ற பிற்பகல் 2:20 மணிக்கான சேவையில், மேப்பிள் லாட்ஜ் ஃபார்ம்ஸ்-லிருந்து கிழக்கு நோக்கி செல்லக்கூடிய பேருந்து, லிஸ்கர் GO ஸ்டேஷன் -லிருந்து பிற்பகல் 2:13 மணிக்கு புறப்படும் வகையில் சீர் செய்யப்பட்டுள்ளது

### 18 டிக்ஸீ

- ப்ரமீலியா பேருந்து முனையத்திலிருந்து தெற்கு நோக்கி செல்லக்கூடிய வாரநாட்களின் காலைவேளையில் - காலை 6:15 am, காலை 7:26 மற்றும் காலை 7:40 மணிக்கு புறப்படும் வகையில் கூடுதல் ஓட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன

## 26 மவுண்ட் ப்ளெஸண்ட்

- குறைக்கப்பட்ட வார நாட்களின் மாலை வேளை கடந்த ஓட்டங்கள் மீண்டும் ஓடத் துவங்கியுள்ளன
- மவுண்ட் ப்ளெஸண்ட் வில்லேஜ் ஸ்டேஷனில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் ஓட்டங்கள் காலை – 8:10, 8:50, இரவு9:30, இரவு10:10 மற்றும் இரவு 10:50 மணிக்கு புறப்படும்
- க்ளாக்வொர்க் Dr. & சிங்க்வாகவ்ஸி ரோட்-லிருந்து தெற்கு நோக்கி செல்லக்கூடிய ஓட்டங்கள்– மாலை 8:27, இரவு 9:07, இரவு 9:47 மற்றும் இரவு 10:27 மணிக்கு புறப்படும்.

## கோவிட்-19 க்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்

நாங்கள் தொடர்ந்து கோவிட் -19 தொற்று பரவலின் ஊடாக கடந்து செல்லும்போது, பயணியர் மற்றும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து சிறந்த சேவையை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். வீட்டிலேயே இருக்க வேண்டும் எனும் உத்தரவு முடிவடைந்த போதிலும், கோவிட் -19 தொற்று பரவல் இன்னமும் நமது சமூகத்தினரிடையே உள்ளது; மற்றும் பீல் பொது சுகாதாரம் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நாம் விழிப்புடனேயே இருந்தாக வேண்டும். பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் மற்றும் ரத்து செய்யப்பட்டிருக்கலாம்; எனவே இந்த நேரத்தில் தாங்கள் காட்டிய பொறுமையை நாங்கள் பாராட்டுகிறோம்.

பயணிக்கும் போது, பேருந்துகள் மற்றும் பேருந்து முனையங்களில் இறுக்கமாகப் பொருந்திக்கொள்ளும் வகையிலான முக கவசத்தையே அணியவும், மருத்துவ அவசரநிலை என ஒன்று இருந்தால் தவிர, பயணம் செய்யும் போது உண்பதற்கும் குடிப்பதற்கும் முக கவசத்தை நீக்குவதைத் தவிர்க்கவும். கைவசம் வைத்திருக்கும் சுத்திகரிப்பானைப் பயன்படுத்துவதன் மூலமும், அடிக்கடி கைகளைக் கழுவவதன் மூலமும், உடல் ரீதியான சமூக விலகலைக் கடைப்பிடிப்பதன் மூலமும் உங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

மேம்படுத்தப்பட்ட தூய்மைப்படுத்தல் மற்றும் சுத்திகரிப்பு பணிகளுக்கான திட்டமிட்ட அட்டவணை அமலில் இருக்கிறது. ஒவ்வொரு 48 மணிக்கு ஒரு முறை பேருந்தின் அனைத்து மேற்பரப்புகள், ஓட்டுனரின் கூண்டு மற்றும் பயணியர் இருக்கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதே ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து அமைப்பின் இலக்காகும். பெரும்பாலான பேருந்துகள் 24 மணிக்கு ஒரு முறை சுத்திகரிப்பு செய்யப்படுகின்றன. கட்டிடங்கள் மற்றும் பேருந்துமுனையங்களின் கடினமான மேற்பரப்புகள் துடைக்கப்பட்டு சுத்திகரிப்பும் செய்யப்படுகின்றன-தினசரி அடிப்படையில்.

ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது பீல் பொது சுகாதார அமைப்பு, ஒன்ட்டேரியோ அரசு மற்றும் ப்ராம்ப்ட்டன் அவசர மேலாண்மை அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பங்காளிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு ஆபத்துக்களைக் கண்காணித்து வருகின்றனர்.



# BRAMPTON

## Service and Information Update

வழக்கப்படியான புதுப்பிப்புக்களுக்கு வருகை தரவும்: [www.brampton.ca/COVID19](http://www.brampton.ca/COVID19) அல்லது [www.bramptontransit.com](http://www.bramptontransit.com) சேவை பற்றிய புது செய்திகளுக்காக [@bramptontransit](https://twitter.com/bramptontransit) ஐ ட்விட்டரில் பின்பற்றவும். கேள்விகள் இருப்பின் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்தின் தொடர்புக்கான மையத்தை 905.874.2999 இல் அணுகவும்.

-30-

### ஊடக தொடர்பு

ப்ரப்ஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Prabhjot.Kainth@brampton.ca](mailto:Prabhjot.Kainth@brampton.ca)